



# பொன் வித்யாஷ்ரம் குழுமப் பள்ளிகள்

வகுப்பு - III தமிழ்

செப்டம்பர் மாதம் பாடப்பகுதிகள்

பாடம் - கல்வி கண் போன்றது

## I. வினா விடை

1. ஊராட்சி மன்றத்தலைவர் கிராமசபை கூட்டத்தில் எதனைக் குறித்து பேசினார்?

விடை: ஊராட்சி மன்றத்தலைவர் சிறு தொழில் தொடங்குவதற்கான உதவித்தொகை வழங்கும் அரசின் திட்டம் குறித்து பேசினார்.

2. பொன்வண்ணனுக்கு ஏன் உதவித்தொகை கிடைக்கவில்லை?

விடை: "கல்வி அறிவின்மையால்" பொன்வண்ணனுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை.

பாடம்- வீம்பால் வந்த விளைவு

## II. வினா விடை

1. வணிகர் எதில் சென்று வாணிகம் செய்தார்?

விடை: வணிகர் குதிரையில் சென்று வாணிகம் செய்தார்.

2. வணிகர் வீரரிடம் என்ன கூறினார்?

விடை: வணிகர் அந்த வீரரிடம் "உங்கள் குதிரையை சற்றுத் தள்ளிக் கட்டுங்கள், ஏனெனில் எனது குதிரை முரட்டுத்தனமானது" என்று கூறினார்.

3. வணிகரின் குதிரை, வீரரின் குதிரையை என்ன செய்தது?

விடை: வணிகரின் குதிரை, வீரரின் குதிரையை எட்டி உதைத்ததால் குதிரையின் கால் உடைந்துவிட்டது.

4. "வீம்பால் வந்த விளைவு" இக்கதையிருந்து உணர்ந்து கொண்ட கருத்து யாது?

விடை: "வீம்பு செய்தல் துன்பம் உண்டாகும்" என்பதே இக்கதையிருந்து உணர்ந்து கொண்ட கருத்து ஆகும்.